



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No.85]

CHENNAI, SATURDAY, MARCH 2, 2024
Maasi 19, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

No. II(1)/REVDM/4(n)/2024.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – தஞ்சாவூர் மாவட்டம் – ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்- அறிவிக்கை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 27 பிப்ரவரி 2024, மாசி 15, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கடித ந.க.எண் 30894/2021/21, நாள் 25.08.2022 மற்றும் 19.05.2023.
3. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண்.பணி 3(4)/31918/2021, நாள் 02.12.2022.

ஆணை:-எண். 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு வ.நி.-1(1) பிரிவு 27 பிப்ரவரி 2024.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் - 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள்:-

“தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்”.

2. மேற்காணும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில், மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களும், தஞ்சாவூர், திருவையாறு, ஓரத்தநாடு, பூதலூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை

மற்றும் பேராலுரணி ஆகிய ஒன்பது வருவாய் வட்டங்களும் உள்ளடங்கியுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஓரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராலுரணி, சேதுபாவாசத்திரம், அம்மாப்பேட்டை, பாபநாசம், சும்பகோணம், திருப்பனந்தூர் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. இவற்றில், ஓரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குப் பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய சேவைகளான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று மற்றும் வாரிசு சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், இன்னும் பிற வருவாய்த்துறையின் சேவைகளை பெறுவதற்கு தற்போதைய திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் ஓரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், மேற்படி வருவாய் வட்டத்திற்கு வந்து செல்ல சிரமப்பட வேண்டியதாகவுள்ளது எனவும், இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

3. மேலும், வட்டத் தலைமையிடத்திற்கு செல்வதற்கு நேரடி போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும், வட்டத் தலைமை அலுவலகமான ஓரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாறி மாறி பயணம் செய்து வரவேண்டியுள்ளது என்றும், மேலும், ஓரத்தநாடு வட்டத்தின் ஒருபகுதியாக உள்ள அதாவது, புதிய வட்டமாக உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குப் பட்ட கிராமங்கள் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும் மற்றும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தங்கி உள்ளது எனவும், அந்த வகையில் வட்டத் தலைமையிடத்திற்கு வெகுதொலைவில் உள்ள கிராமங்களை பிரிப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு கால விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்கள் விரைந்து பொதுமக்களுக்கு கிடைத்து பயன்பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்பதை கருத்திற்கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்குப் பட்ட ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரு வட்டங்களை மட்டுமே சீரமைத்து புதிய திருவோணம் வட்டத்தினை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

4. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர் மற்றும் வெங்கரை குறுவட்டங்களுடன் மொத்தம் 4 குறுவட்டங்கள் மற்றும் 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கலாம். மேலும், புதிதாக உருவாக்கப்பட்டவுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 48 பணியிடங்களில் ஓரத்தநாடு வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 18 மிகைப் பணியிடங்கள் மற்றும் புதிதாக 30 பணியிடங்களை, புதிதாக உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் மாவட்டம் ஆகியோரின் கருத்துருக்களை அரசு விரிவாக ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களைச் சீரமைத்து “திருவோணம்” எனும் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் ஆட்சி எல்லைப்பட்டியல் பிற்சேர்க்கை IV-ல் தெரிவித்துள்ளவாறு அமையும்.
- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து பிற்சேர்க்கை-V அறிவிக்கை-1ல் குறிப்பிட்டுள்ளவாறு காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர் மற்றும் வெங்கரை குறுவட்டங்களுடன் மொத்தம் 4 குறுவட்டங்கள் மற்றும் 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது,
- புதிதாக உருவாக்கப்படும் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு 38 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு தோற்றுவிக்கப்படுகிறது:-
 - ஓரத்தநாடு வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 18 மிகைப் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் (Redeployment) மூலமாக பிற்சேர்க்கை-I, கலம் (9)-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நிரப்பப்பட வேண்டும்.
 - புதிதாக உருவாக்கப்படும் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு பிற்சேர்க்கை-I, கலம் (10) மற்றும் (11)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 20 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.
 - புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களின் ஊதிய விகிதம் மற்றும் நிலை பிற்சேர்க்கை II-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 - ஓரத்தநாடு (7) மற்றும் பட்டுக்கோட்டை (11) வருவாய் வட்டங்களில் மிகைப்பணியிடங்கள் என தெரிவித்து இருத்தி வைத்துக்கொள்ள முடிவு செய்த 18 பணியிடங்களில், 7 பணியிடங்கள் நிகர்பணியிடங்களாக (Equivalent post) சரி செய்யப்படுவது போக, பிற்சேர்க்கை-I, கலம் (13)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள மீதமுள்ள 11 மிகைப்பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும்.
- புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தற்போதைய நிலையில் தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் **பிற்சேர்க்கை-III (அ)**-வில் தெரிவித்துள்ளவாறு ரூ.1,26,45,864/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்து ஆறு இலட்சத்து நாற்பத்து ஐந்து ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு மட்டும்) மற்றும் **பிற்சேர்க்கை-III (ஆ)**-வில் தெரிவித்துள்ளவாறு தொடரா செலவினம் ரூ.29,86,918/- (ரூபாய் இருபத்து ஒன்பது இலட்சத்து எண்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
- புதிதாக தோற்றுவிக்க வேண்டிய பணியிடங்களுள், அலுவலக உதவியாளர் பணியிடம் தவிர மற்ற பணியிடங்களை (இரவுக் காவலர், மசால்சி மற்றும் புல உதவியாளர்) ‘வெளிமுகமை’ (outsourcing) மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படும்போது தமிழ்நாடு அடிப்படைப் பணி சிறப்பு விதிகளில் விதி 4(அ)-வுடன் உடனிகழ்வாக அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, நாள் 01.03.2015-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் பின்பற்றப்பட வேண்டும்.

- vi. மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்டுள்ள பணியிடங்கள் தேவையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். காலியாக வைக்க ஆணையிடப்பட்ட பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக்கூடாது.
- vii. மறுபரவலமர்த்தல் மூலம் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் உரிய தளவாடங்களுடன் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
- viii. அலுவலக பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருள்கள், கணினி மற்றும் அது தொடர்பான பொருள்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- ix. இது ஒரு புதுப்பணி (New Instrument of Service) குறித்த செலவினமாகும். எனவே, புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- x. புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதில் மனிதவள மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள பணி விதிகள் பின்பற்றப்படவேண்டும்.
- xi. இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.05.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- xii. அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.
- xiii. தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

6. இவ்வரசாணையின் பிற்சேர்க்கை V-ல் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

7. திருவோணம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

8. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண் efile No.2304776/நிதி(வருவாய்)/ (மை.ம.ஆயி)/2024, நாள் 27.02.2024-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.

PSL No.202402PSL0039

(ஆளுநரின் ஆணைப்படி)

பிற்சேர்க்கை-I

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024 திருவோணம் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

திருவோணம் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களிலிருந்து மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடத்தின் பெயர்	ஓரத்தநாடு வருவாய் வட்டம்			பட்டுக்கோட்டை வருவாய் வட்டம்			புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் வருவாய் வட்டம் (4 குறுவட்டம்)				பட்டுக்கோட்டை மற்றும் ஓரத்தநாடு வருவாய் வட்டங்களில் அரசுக்கு சரண் செய்யப்படும் மீதமுள்ள மிகைப் பணியிடங்கள்
		அனுமதிக்கப்பட்ட பணியிடம் (பிரிவினைக்கு முன்) (8 குறுவட்டம்)	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) (6 குறுவட்டம்)	மிகைப் பணியிடங்கள்	அனுமதிக்கப்பட்ட பணியிடம் (பிரிவினைக்கு முன்) (10 குறுவட்டம்)	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) (10 குறுவட்டம்)	மிகைப் பணியிடங்கள்	மறுபரவலமர்த்தல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்	பட்டுக்கோட்டை மற்றும் ஓரத்தநாடு வருவாய் வட்டங்களிலிருந்து பெறப்பட்ட நிகர் பணியிடங்கள்	தேர்ந்துவிடக்கப்பட்ட புதிய பணியிடம்	அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12 = 9+10+11)	(13)
அ.	பொதுப்பிரிவு											
1.	வட்டாட்சியர்	1	1	0	1	1	0	0	0	1	1	0
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	2	1	1	2	1	1	1	0	0	1	0

வ. எண்	பணியிடத்தின் பெயர்	ஓரத்தநாடு வருவாய் வட்டம்			பட்டுக்கோட்டை வருவாய் வட்டம்			புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் வருவாய் வட்டம் (4 குறுவட்டம்)				பட்டுக்கோட்டை மற்றும் ஓரத்தநாடு வருவாய் வட்டங்களில் அரசுக்கு சரண் செய்யப்படும் மீதமுள்ள மிகைப் பணியிடங்கள்
		அனுமதிக்கப்பட்ட பணியிடம் (பிரிவினைக்கு முன்) (8 குறுவட்டம்)	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) (6 குறுவட்டம்)	மிகைப் பணியிடங்கள்	அனுமதிக்கப்பட்ட பணியிடம் (பிரிவினைக்கு முன்) (10 குறுவட்டம்)	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) (10 குறுவட்டம்)	மிகைப் பணியிடங்கள்	மறுபரவலமர்த்தல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்	பட்டுக்கோட்டை மற்றும் ஓரத்தநாடு வருவாய் வட்டங்களிலிருந்து பெறப்பட்ட நிகர் பணியிடங்கள்	தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடம்	அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடம்	
3.	மண்டல துணை வட்டாட்சியர்	3	2	1	3	2	1	1	0	0	1	0
4.	வருவாய் ஆய்வாளர்	8	6	2	10	10	0	2	2	0	4	7
5.	உதவியாளர்	16	6	10	13	7	6	4	0	0	4	0
6.	இளநிலை உதவியாளர்	4	1	3	3	3	0	3	0	0	3	0
7.	தட்டச்சர் (பொது + சபாதி)	2	2	0	2	2	0	0	0	1	1	0
8.	பதிவுறு எழுத்தர் (பொது + சபாதி)	2	2	0	2	2	0	0	0	1	1	0
9.	அலுவலக உதவியாளர் (பொது + சபாதி + வட்ட வழங்கல் பிரிவு)	13	10	3	14	14	0	3	0	2	5	0
10.	ஈப்பு ஒட்டுநர் (பொது + சபாதி)	2	2	0	2	2	0	0	0	2	2	0
11.	இரவு காவலர்	1	1	0	1	1	0	0	0	0	0	0
12.	மசால்சி	1	1	0	1	1	0	0	0	0	0	0
ஆ.	சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவு											
13.	தனி வட்டாட்சியர்	1	1	0	1	1	0	0	0	1	1	0
14.	உதவியாளர்	1	1	0	1	1	0	0	1	0	1	0
15.	இளநிலை உதவியாளர்	2	1	1	2	1	1	1	0	0	1	1
இ.	தேர்தல் பிரிவு											
16.	துணை வட்டாட்சியர்	1	1	0	1	1	0	0	1	0	1	0
17.	உதவியாளர்	1	1	0	1	1	0	0	1	0	1	0
ஈ.	வட்ட வழங்கல் பிரிவு											
18.	வட்ட வழங்கல் அலுவலர்	1	1	0	1	1	0	0	1	0	1	0
19.	உதவியாளர்	1	1	0	1	1	0	0	1	0	1	0
20.	இளநிலை உதவியாளர்	1	1	0	1	1	0	0	0	0	0	3
21.	தனி வருவாய் ஆய்வாளர்	3	1	2	3	1	2	1	0	0	1	0
உ.	நில அளவைப் பிரிவு											
22.	மண்டல துணை ஆய்வாளர்	1	1	0	1	1	0	0	0	1	1	0
23.	வட்டசார் ஆய்வாளர்	1	1	0	1	1	0	0	0	1	1	0
24.	முதுநிலை வரைவாளர்	1	1	0	1	1	0	0	0	1	1	0
25.	குறுவட்ட நில அளவர்	8	6	2	10	10	0	2	0	2	4	0
26.	புல உதவியாளர்	1	1	1	1	1	2	0	0	0	0	0
மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ)		79	54	25	80	69	11	18	07	13	38	11

பிற்சேர்க்கை-II

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024
திருவோணம் புதிய வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	நிலை மற்றும் ஊதிய விகிதம் (In pay revised scale)	புதிய பணியிடம்
1.	வட்டாட்சியர்	நிலை-20, ரூ.37,700-1,38,500/-	1
2.	தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)	நிலை-20, ரூ.37,700-1,38,500/-	1
3.	மண்டல துணை ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு)	நிலை-12, ரூ.35,600-1,30,800/-	1
4.	வட்ட சார் ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு)	நிலை-11, ரூ.35,400-1,30,400/-	1
5.	முதுநிலை வரைவாளர் (நிலஅளவைப் பிரிவு)	நிலை-11, ரூ.35,400-1,30,400/-	1
6.	குறுவட்ட நில அளவார் (நிலஅளவைப் பிரிவு)	நிலை-10, ரூ.20,600-75,900/-	2
7.	தட்டச்சர்	நிலை-8, ரூ.19,500-71,900/-	1
8.	பதிவுறு எழுத்தர்	நிலை-2, ரூ.15,900-58,500/-	1
9.	ஈப்பு ஒட்டுநர்	நிலை-8, ரூ.19,500-71,900/-	2
10.	அலுவலக உதவியாளர்	நிலை-1, ரூ.15,700-58,100/-	2
மொத்தம்		-	13

பிற்சேர்க்கை-III

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கான
தொடரும் / தொடரா செலவினம்

(அ) தொடரும் செலவினங்கள் (ஒரு வருடத்திற்கு)

வ.எண்	பொருளடக்கம்	தொகை (ரூபாயில்)
1	ஆண்டொன்றுக்கு பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள்	1,20,96,864
2	கட்டிட வாடகை (பொதுப்பணித்துறையின் மூலம் நிர்ணயிக்கப்படும்)	தனியே அனுப்பப்படும்
3	மின்சாரக் கட்டணம் (ரூகர்வு)	1,50,000
4	வாகன எரிபொருள் செலவு	3,00,000
5	தொலைபேசிக் கட்டணம்	24,000
6	சில்லறை செலவினம்	50,000
7	கணினி உதிரி பாகங்கள்	25,000
மொத்தம்		1,26,45,864

(ஆ) தொடரா செலவினங்கள்

வ. எண்	விவரம்	எண்ணிக்கை	தொகை
1.	தளவாடங்கள்	-	5,00,000
2.	ஈப்பு (ஒன்றிற்கு 8,45,459)	2	16,90,918
3.	தொலைபேசி இணைப்பு	2	1,000
4.	கணினி (Computer Accessories Purchase) ஒன்றுக்கு 75,000/-	5	3,75,000
5.	பிரிண்டர் அச்சுப்பதிப்பு இயந்திரம் ஒன்றுக்கு 32,000/-	5	1,60,000
6.	ஜெராக்ஸ் (Xerox machine)	1	1,30,000
7.	பேக்ஸ் (Fax and Scanner)	1	50,000
8.	குளிர்சாதனம் (Air Conditioner)	2	70,000
9.	தீயணைப்பான் (Fire Extinguisher)	-	10,000
மொத்தம்			29,86,918

பிற்சேர்க்கை-IV

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024

ஆட்சி எல்லைப்பட்டியல் - திருவோணம் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம் வட்டச்சீரமைப்பிற்கு பின்

வ. எண்	ஆட்சி எல்லை விளக்கங்கள்	தஞ்சாவூர் கோட்டம்	பட்டுக்கோட்டை கோட்டம்	
		ஓரத்தநாடு வட்டம்	திருவோணம் வட்டம்	பட்டுக்கோட்டை வட்டம்
1	தலைமையிடம்	ஓரத்தநாடு	திருவோணம்	பட்டுக்கோட்டை
2	பரப்பளவு ச.கி.மீ.	439.04 ச.கி.மீ	195.17 ச.கி.மீ	667.45 ச.கி.மீ
3	மக்கள் தொகை	1,68,969	88,574	4,35,578
4	வருவாய் கோட்டத்தின் பெயர்	தஞ்சாவூர்	பட்டுக்கோட்டை	பட்டுக்கோட்டை
5	சட்டமன்ற தொகுதியின் பெயர்	175. ஓரத்தநாடு	175. ஓரத்தநாடு, 177. பேராலூரணி	176. பட்டுக்கோட்டை 177. பேராலூரணி
6	பாராளுமன்ற தொகுதியின் பெயர்	தஞ்சாவூர்	தஞ்சாவூர்	தஞ்சாவூர்
7	நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்)	இல்லை	இல்லை	01 பட்டுக்கோட்டை
8	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	1. ஓரத்தநாடு 2. திருவோணம்	1) திருவோணம் 2) பேராலூரணி 3) பட்டுக்கோட்டை	1) பட்டுக்கோட்டை 2) பேராலூரணி 3) மதுக்கூர் 4) சேதுபாவாசத்திரம்
9	பேரூராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்)	இல்லை	இல்லை	1) மதுக்கூர் 2) அதிராம்பட்டினம்
10	உள்வட்டங்களின் எண்ணிக்கை	6	4	10
11	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	89	45	166
12	கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை (பெயர் பட்டியலுடன்)	59	29	133
13	தலைமை இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தின் தூரம்	1. நெய்வாசல் தென்பாதி 25கி.மீ., 2. முள்ளூர் பட்டிக்காடு 22 கி.மீ.	மேடையக் கொல்லை 23 கி.மீ.	களத்தூர் 25 கி.மீ.

பிற்சேர்க்கை - V

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024

அறிவிக்கை - 1

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களைச் சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 45 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்:-

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ.எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
III.	திருவோணம்	1. திருநல்லூர் (10 கிராமங்கள்)	1	35	பின்னையூர் மேற்கு
			2	35/1	பின்னையூர் கிழக்கு
			3	61	திருநல்லூர்
			4	65	வடக்குக்கோட்டை
			5	66	சங்கரனார்குடிக்காடு
			6	70	மேடையக்கொல்லை
			7	71	வேதநாயகிபுரம்
			8	72	கிளாமங்கலம்
			9	74	யோகநாயகிபுரம்
			10	75	தெற்குக்கோட்டை
		2. சில்லத்தூர் (13 கிராமங்கள்)	11	62	புகழ்சில்லத்தூர்
			12	63/1	வெட்டிக்காடு
			13	63	சில்லத்தூர்
			14	64	கிருஷ்ணாபுரம்
			15	76	சூரிய மூர்த்திபுரம்
			16	77	அக்கரைவட்டம்
			17	78	சின்ன அம்மங்குடி
			18	78/1	பாண்டிபழமனைக்காடு
			19	79	பெரிய அம்மங்குடி
			20	80	அம்மங்குடி
			21	81	இலுப்பைவிடுதி
			22	86	உஞ்சியவிடுதி
			23	87-1	தளிகை விடுதி
		3. காவாலிப்பட்டி (12 கிராமங்கள்)	24	82	தோப்பு விடுதி
			25	83	காவாலிப்பட்டி
			26	84	காடுவெட்டி விடுதி
			27	85	பணிகொண்டான் விடுதி
			28	88	வெட்டுவாக்கோட்டை
			29	88/1	ஊரணிபுரம்
			30	89/1	திப்பன் விடுதி
			31	89/2	பெரியகோட்டைக் காடு
			32	90	சென்னியவிடுதி
			33	91	கிருஷ்ணாபுரம்
			34	92	நெய்வேலி வடபாதி
			35	93	நெய்வேலி தென்பாதி
		4. வெங்கரை (10 கிராமங்கள்)	36	89	வெங்கரை
			37	1	அனந்தகோபாலபுரம் வடக்கு
			38	2	கொள்ளுக்காடு

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ.எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			39	3	அனந்தகோபாலபுரம் தெற்கு
			40	4	பாதரங்கோட்டை தெற்கு
			41	5	பாதரங்கோட்டை வடக்கு
			42	89	வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு
			43	90	வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம்
			44	91/1	இடையாத்தி வடக்கு (புல எண்கள்.1-97, 323-381, 388-424, 426-458)
			45	91	இடையாத்தி தெற்கு (புல எண்கள்.98-322, 382-387 (ம) 425)

அறிவிக்கை - 2

ஓரத்தநாடு வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
I	ஓரத்தநாடு	1. ஈச்சங்கோட்டை (10 கிராமங்கள்)	1	1	நடுவூர்
			2	2/1	ஈச்சங்கோட்டை
			3	2/2	சாமிப்பட்டி
			4	3	கருக்காக்கோட்டை
			5	4	ஆழிவாய்க்கால்
			6	4/1	சேதுராயன் குடிகாடு
			7	5	பஞ்சநதிக்கோட்டை
			8	6	காட்டுக்குறிச்சி
			9	22	தென்னமநாடு வடக்கு
			10	22/1	தென்னமநாடு தெற்கு
		2. உளூர் உள்வட்டம் (20 கிராமங்கள்)	11	7	உளூர் மேற்கு
			12	7/1	உளூர் கிழக்கு
			13	8	பருத்திக்கோட்டை
			14	8/1	பருத்தியப்பர் கோவில்
			15	9	கீழ் உளூர்
			16	9/2	பருத்தியப்பர் கோவில்
			17	10	வாண்டையார் இருப்பு
			18	11	கரைமீண்டார்கோட்டை
			19	12	இராகவாம்பாளபுரம்
			20	12/1	சடையார்கோவில்
			21	13	மூர்த்தியம்பாளபுரம்
			22	13/1	பணையக்கோட்டை
			23	14	நெய்வாசல்
			24	14/1	அரசப்பட்டு
			25	15	பொன்னாப்பூர் கீழ்பாதி
			26	15/1	சின்னப்பொன்னாப்பூர்
			27	16	பொன்னாப்பூர் மேல்பாதி
			28	16/1	பருத்தியப்பர் கோவில்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			29	17	குலமங்கலம்
			30	17/1	தலையாமங்கலம்
		3. ஓரத்தநாடு (14 கிராமங்கள்)	31	18	ஒக்கநாடு மேலையூர்
			32	18/1	சமையன் குடிக்காடு
			33	19	கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
			34	19/1	கண்ணந்தங்குடி கீழையூர் கூடுதல்
			35	20	கண்ணந்தங்குடி மேலையூர் முதன்மை
			36	20/1	கண்ணந்தங்குடி மேலையூர் கூடுதல்
			37	21	முத்தம்பாளபுரம்
			38	34	கோவிலூர்
			39	36	தெலுங்கன் குடிக்காடு
			40	37	புதூர்
			41	38	பாளாம்புத்தூர்
			42	39	கக்கரை
			43	58	பேய்கரும்பன் கோட்டை
			44	59	புலவன்காடு
		4. தெக்கூர் (15 கிராமங்கள்)	45	23	ஆயக்குடி
			46	24	சோழபுரம்
			47	25	வடக்கூர் வடக்கு சேத்தி
			48	26	வடக்கூர் தெற்கு சேத்தி
			49	27	பொய்யுண்டார்கோட்டை
			50	27/1	பழங்கண்டார் குடிக்காடு
			51	28	பாச்சூர்
			52	29	ஆதனக்கோட்டை
			53	30	தெக்கூர்
			54	30/1	கருக்காடிப்பட்டி
			55	31	கக்கரைக்கோட்டை
			56	32	வடக்கிக்கோட்டை
			57	33	மண்டலக்கோட்டை
			58	35	பின்னையூர் மேற்கு
			59	35/1	பின்னையூர் கிழக்கு
		5. திருமங்கலக்கோட்டை (13 கிராமங்கள்)	60	40	பூவத்தூர்
			61	40/1	புதுநகர்
			62	41	கீழவன்னிப்பட்டு
			63	42	ஒக்கநாடு கீழையூர் முதன்மை
			64	42/1	ஒக்கநாடு கீழையூர் கூடுதல்
			65	43	காவராப்பட்டு
			66	44	அருமுளை
			67	45	திருமங்கலக்கோட்டை மேலையூர்
			68	45/1	திருமங்கலக்கோட்டை மேலையூர் காலனி
			69	46	திருமங்கலக்கோட்டை கீழையூர்
			70	46/1	திருமங்கலக்கோட்டை கீழையூர் காலனி
			71	47	வடசேரி தெற்கு
			72	47/1	வடசேரி வடக்கு

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		6. தொண்டராம்பட்டு (18 கிராமங்கள்)	73	48	கொடியாளம்
			74	49	பரவத்தூர்
			75	50	கண்ணுக்குடி கீழ்பாதி
			76	51	முள்ளூர் பட்டிக்காடு
			77	52	கோபாலபுரம்
			78	53	இராமபுரம்
			79	54	ஆம்பலாப்பட்டு வடக்கு
			80	54/1	ஆம்பலாப்பட்டு தெற்கு
			81	54	ஆம்பலாப்பட்டு சிவக்கொல்லை
			82	55	கண்ணுக்குடி மேல்பாதி முதன்மை
			83	55/1	கண்ணுக்குடி மேல்பாதி கூடுதல்
			84	56	தொண்டராம்பட்டு கிழக்கு
			85	56/1	தொண்டராம்பட்டு மேற்கு
			86	57	வெள்ளூர்
			87	60	பொய்யுண்டார் குடிகாடு
			88	67	நெம்மேலி திப்பியக்குடி
			89	68	வேதவிஜயபுரம்
			90	69	ஆவிட நல்லவிஜயபுரம்
		7. சில்லத்தூர் (22 கிராமங்கள்)	91	61	திருநல்லூர்
			92	62	புகழ்சில்லத்தூர்
			93	63/1	வெட்டிக்காடு
			94	63	சில்லத்தூர்
			95	64	கிருஷ்ணாபுரம்
			96	65	வடக்குக்கோட்டை
			97	66	சங்கரனார்குடிகாடு
			98	70	மேடையக்கொல்லை
			99	71	வேதநாயகிபுரம்
			100	72	கிளாமங்கலம்
			101	73	சோழகன் குடிகாடு
			102	74	யோகநாயகிபுரம்
			103	75	தெற்குக்கோட்டை
			104	76	சூரிய மூர்த்திபுரம்
			105	77	அக்கரைவட்டம்
			106	78	சின்ன அம்மங்குடி
			107	78/1	பாண்டிபழமனைக்காடு
			108	79	பெரிய அம்மங்குடி
			109	80	அம்மங்குடி
			110	81	இலுப்பைவிடுதி
			111	86	உஞ்சியவிடுதி
			112	87	தளிகைவிடுதி
		8. காவாலிப்பட்டி (13 கிராமங்கள்)	113	82	தோப்பு விடுதி
			114	83	காவாலிப்பட்டி
			115	84	காடுவெட்டி விடுதி
			116	85	பணிகொண்டான் விடுதி
			117	88	வெட்டுவாக்கோட்டை
			118	88/1	ஊரணிபுரம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			119	89	வெங்கரை
			120	89/1	திப்பன் விடுதி
			121	89/2	பெரியகோட்டைக் காடு
			122	90	சென்னியவிடுதி
			123	91	கிருஷ்ணாபுரம்
			124	92	நெய்வேலி வடபாதி
			125	93	நெய்வேலி தென்பாதி

அறிவிக்கை-3

ஓரத்தநாடு வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
I	ஓரத்தநாடு	1. ஈச்சங்கோட்டை (10 கிராமங்கள்)	1	1	நடுவூர்
			2	2/1	ஈச்சங்கோட்டை
			3	2/2	சாமிப்பட்டி
			4	3	கருக்காக்கோட்டை
			5	4	ஆழிவாய்க்கால்
			6	4/1	சேதுராயன் குடிகாடு
			7	5	பஞ்சநதிக் கோட்டை
			8	6	காட்டுக்குறிச்சி
			9	22	தென்னமநாடு வடக்கு
			10	22/1	தென்னமநாடு தெற்கு
		2. உளூர் உள்வட்டம் (20 கிராமங்கள்)	11	7	உளூர் மேற்கு
			12	7/1	உளூர் கிழக்கு
			13	8	பருத்திக்கோட்டை
			14	8/1	பருத்தியப்பர் கோவில்
			15	9	கீழ் உளூர்
			16	9/1	பருத்தியப்பர் கோவில்
			17	10	வாண்டையார் இருப்பு
			18	11	கரைமீண்டார்கோட்டை
			19	12	இராகவாம்பாள்புரம்
			20	12/1	சடையார்கோவில்
			21	13	மூர்த்தியம்பாள்புரம்
			22	13/1	பனையக்கோட்டை
			23	14	நெய்வாசல்
			24	14/1	அரசப்பட்டு
			25	15	பொன்னாப்பூர் கீழ்பாதி
			26	15/1	சின்னப்பொன்னாப்பூர்
			27	16	பொன்னாப்பூர் மேல்பாதி
			28	16/1	பருத்தியப்பர் கோவில்
			29	17	குலமங்கலம்
			30	17/1	தலையாமங்கலம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		3. ஓரத்தநாடு (14 கிராமங்கள்)	31	18	ஓக்கநாடு மேலையூர்
			32	18/1	சமையன் குடிக்காடு
			33	19	கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
			34	19/1	கண்ணந்தங்குடி கீழையூர் கூடுதல்
			35	20	கண்ணந்தங்குடி மேலையூர் முதன்மை
			36	20/1	கண்ணந்தங்குடி மேலையூர் கூடுதல்
			37	21	முத்தம்பாள்புரம்
			38	34	கோவிலூர்
			39	36	தெலுங்கள் குடிக்காடு
			40	37	புதூர்
			41	38	பாளாம்புத்தூர்
			42	39	கக்கரை
			43	58	பேய்கரும்பன் கோட்டை
			44	59	புலவன்காடு
		4. தெக்கூர் (13 கிராமங்கள்)	45	23	ஆயங்குடி
			46	24	சோழபுரம்
			47	25	வடக்கூர் வடக்கு சேத்தி
			48	26	வடக்கூர் தெற்கு சேத்தி
			49	27	பொய்யுண்டார் கோட்டை
			50	27/1	பழங்கண்டார் குடிக்காடு
			51	28	பாச்சூர்
			52	29	ஆதனக்கோட்டை
			53	30	தெக்கூர்
			54	30/1	கருக்காடிப்பட்டி
			55	31	கக்கரைக்கோட்டை
			56	32	வடக்கிக்கோட்டை
			57	33	மண்டலக்கோட்டை
		5. திருமங்கலக்கோட்டை (13 கிராமங்கள்)	58	40	பூவத்தூர்
			59	40/1	புதுநகர்
			60	41	கீழவன்னிப்பட்டு
			61	42	ஓக்கநாடு கீழையூர் முதன்மை
			62	42/1	ஓக்கநாடு கீழையூர் கூடுதல்
			63	43	காவராப்பட்டு
			64	44	அருமுளை
			65	45	திருமங்கலக்கோட்டை மேலையூர்
			66	45/1	திருமங்கலக்கோட்டை மேலையூர் காலனி
			67	46	திருமங்கலக்கோட்டை கீழையூர்
			68	46/1	திருமங்கலக்கோட்டை கீழையூர் காலனி
			69	47	வடசேரி தெற்கு
			70	47/1	வடசேரி வடக்கு

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		6. தொண்டரம்பட்டு (19 கிராமங்கள்)	71	48	கொடியாளம்
			72	49	பரவத்தூர்
			73	50	கண்ணுக்குடி கீழ்பாதி
			74	51	முள்ளூர் பட்டிக்காடு
			75	52	கோபாலபுரம்
			76	53	இராமபுரம்
			77	54	ஆம்பலாப்பட்டு வடக்கு
			78	54/1	ஆம்பலாப்பட்டு தெற்கு
			79	54	ஆம்பலாப்பட்டு சிவக்கொல்லை
			80	55	கண்ணுக்குடி மேல்பாதி முத்தன்மை
			81	55/1	கண்ணுக்குடி மேல்பாதி கூடுதல்
			82	56	தொண்டரம்பட்டு கிழக்கு
			83	56/1	தொண்டரம்பட்டு மேற்கு
			84	57	வெள்ளூர்
			85	60	பொய்யுண்டார் குடிகாடு
			86	67	நெம்மேலி திப்பியக்குடி
			87	68	வேதவிஜயபுரம்
			88	69	ஆவிட நல்லவிஜயபுரம்
			89	73	சோழகன் குடிகாடு

அறிவிக்கை-4

பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டச் சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
II.	பட்டுக்கோட்டை	1. நம்பிவயல் (15 கிராமங்கள்)	1	1	அனந்தகோபாலபுரம் வடக்கு
			2	2	கொள்ளுக்காடு
			3	3	அனந்தகோபாலபுரம் தெற்கு
			4	4	பாதரங்கோட்டை தெற்கு
			5	5	பாதரங்கோட்டை வடக்கு
			6	7	நம்பிவயல்
			7	8	வேப்பங்காடு
			8	9	வேப்பங்காடு உக்கடை
			9	10	ஏனாதி
			10	11	பாளமுத்தி
			11	15	கரம்பயம்
			12	6	அதம்பை வடக்கு புல எண்கள்.1-205, 420-545
			13	6-1	அதம்பை தெற்கு புல எண்கள்.206-419
			14	79	சாந்தாங்காடு
			15	80	நடுவிக்கோட்டை
		2. பட்டுக்கோட்டை (25 கிராமங்கள்)	16	12	ஆலடிக்குமுறை

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			17	13	சக்கிரன்பட்டி
			18	14	வீரக்குறிச்சி
			19	16	எட்டுப்புளிக்காடு
			20	17	செண்டாங்காடு பகுதி - I (புல எண்கள். 1-157)
			21	17/1	செண்டாங்காடு பகுதி - II (புல எண்கள். 158-267)
			22	18	சூரப்பள்ளம்
			23	19	திட்டக்குடி
			24	20	செம்பாளூர்
			25	21	வடுகன் குத்தகை
			26	22	ஆலத்தூர்
			27	24	மகாதேவபுரம்
			28	50	ஆத்திக்கோட்டை
			29	73	பாப்பாவெளி பாலையக்கோட்டை
			30	74	ரெங்கோஜியப்பா தோட்டம்
			31	75	பட்டுக்கோட்டை
			32	76	கைலாசநாதபுரம்
			33	77	நாடியாம்பாள்புரம்
			34	78	மகாராஜசமுத்திரம்
			35	106	பைங்காட்டு வயல்
			36	107	பண்ணவயல்
			37	118	கூத்தாடிவயல்
			38	119	கார்காவயல்
			39	120	நைனாங்குளம்
			40	121	முதல்சேரி
		3. மதுக்கூர் (16 கிராமங்கள்)	41	23	முசிறி
			42	25	புலவஞ்சி
			43	26	கருப்பூர்
			44	27	அண்டமி
			45	28	நெம்மேலி
			46	29	கீழக்குறிச்சி மேற்கு (புல எண்கள். 1-69, 232-307, 441-442)
			47	29/1	கீழக்குறிச்சி கிழக்கு (புல எண்கள். 70-231, 308-440, 443-448)
			48	30	ஆலிக்கோட்டை
			49	35	மோகூர்
			50	36	மதுக்கூர் வடக்கு (புல எண்கள்.1-392, 432-460, 682-726, 731-767)
			51	36/1	மதுக்கூர் தெற்கு (புல எண்கள்.393-431, 461-681, 727-730)
			52	37	ராமாம்பாள்புரம்
			53	46	மூத்தாக்குறிச்சி
			54	47	வேப்பங்குளம்
			55	48	ஆலம்பள்ளம்
			56	49	தளிக்கோட்டை

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		4. பெரியக்கோட்டை (20 கிராமங்கள்)	57	31	கழிச்சாங்கோட்டை
			58	32	பாலோஜி ரெகுராம் சமுத்திரம்
			59	33	பாவாஜிக்கோட்டை
			60	34	ஓலையக்குன்னம்
			61	38	கோபாலசமுத்திரம்
			62	39	பெரியக்கோட்டை
			63	40	கன்னியாகுறிச்சி
			64	41	சொக்கனாவூர்
			65	42	புளியக்குடி
			66	43	காடந்தங்குடி
			67	44	மதுரபாலாணியபுரம்
			68	45	விக்ரமம்
			69	56	வாடியக்காடு
			70	57	பொன்னங்குண்டு
			71	58	இளங்காடு
			72	59	பரசுராமனேந்தல்
			73	60	காரப்பங்காடு
			74	61	சிரமேல்குடி
			75	62	ரெகுராமசமுத்திரம்
			76	63	பாலாயி அக்ரஹாரம்
		5. துவரங்குறிச்சி (16 கிராமங்கள்)	77	51	நாட்டுச்சாலை
			78	52	காசாங்காடு
			79	53	ரெகுநாதபுரம்
			80	54	வாட்டாக்குடி உக்கடை
			81	55	அத்திவெட்டி மேற்கு (புல எண்கள்.1-5, 8-216, 517-519)
			82	55/1	அத்திவெட்டி கிழக்கு (புல எண்கள்.6, 7, 217-516, 520-524)
			83	64	கல்யாணஓடை
			84	65	பழுவேரிக்காடு
			85	66	வாட்டாக்குடி
			86	67	மன்னங்காடு
			87	68	துவரங்குறிச்சி வடக்கு (புல எண்கள்.1-300, 620-622)
			88	68/1	துவரங்குறிச்சி தெற்கு (புல எண்கள்.301-619, 623-626)
			89	69	அணைக்காடு
			90	70	பொன்னவராயன்கோட்டை
			91	71	பொன்னவராயன் கோட்டை உக்கடை
			92	72	வெண்டாக்கோட்டை
		6. குறிச்சி (19 கிராமங்கள்)	93	81	கொண்டிகுளம்
			94	82	அலிவலம்
			95	83	அனந்தீஸ்வரபுரம்
			96	84	காயாவூர்
			97	85	சௌந்தரநாயகிபுரம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			98	86	நெய்வாவிடுதி
			99	87	பூவாநூர்
			100	89	வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு
			101	90	வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம்
			102	91/1	இடையாத்தி வடக்கு (புல எண்கள்.1- 97, 323-381, 388-424, 426-458)
			103	91	இடையாத்தி தெற்கு (புல எண்கள்.98- 322, 382-387 (ம) 425)
			104	101	குறிச்சி
			105	102	மணவயல்
			106	103	பில்லங்குழி
			107	104	துவரமடை
			108	105	கழுகுபுலிக்காடு
			109	108	பாலத்தளி
			110	109	எண்ணாணியவயல்
			111	110	எழுத்தாணியவயல்
		7. திருச்சிற்றம்பலம் (16 கிராமங்கள்)	112	88	வழுதலை வட்டம்
			113	92	சூரியநாராயணபுரம்
			114	93	செருவாவிடுதி வடக்கு
			115	94	கிருஷ்ணாபுரம்
			116	95	செருவாவிடுதி தெற்கு
			117	96	களத்தூர் மேற்கு (புல எண்கள்.1-105, 208-354, 503-507)
			118	96/1	களத்தூர் கிழக்கு (புல எண்கள்.106- 207, 355-502, 508-527)
			119	97	திருச்சிற்றம்பலம் மேற்கு (புல எண்கள்.1-55, 113-243, 260-280, 413-418)
			120	97/1	திருச்சிற்றம்பலம் கிழக்கு (புல எண்கள்.56-112, 244-259, 281-412, 419-434)
			121	98	மடத்திக்காடு
			122	99	குறுவிக்காடு
			123	100	புனல்வாசல் மேற்கு (புல எண்கள்.1- 220, 457-506, 551-565)
			124	100/1	புனல்வாசல் கிழக்கு (புல எண்கள்.221-456, 507-550)
			125	111	மதன்பட்டூர்
			126	112	ஒட்டங்காடு
			127	113	ஒட்டங்காடு உக்கடை
		8. ஆண்டிக்காடு (26 கிராமங்கள்)	128	114	நடுவிக்குறிச்சி
			129	115	கட்டயங்காடு
			130	116	கட்டயங்காடு உக்கடை
			131	117	பூவாணம்
			132	124	சொக்கநாதபுரம்
			133	125	புக்கரம்பை

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			134	126	பள்ளத்தூர்
			135	127	ஆலடிக்காடு
			136	128	அழகியநாயகிபுரம்
			137	129	எரளியவயல்
			138	130	கரிசவயல்
			139	131	இரண்டாம் புளிக்காடு
			140	132	புதிரியவயல்
			141	133	தண்டாமரைக்காடு
			142	134	பள்ளி ஓடவயல்
			143	135	சரபேந்திராஜன்பட்டினம்
			144	136	கள்ளியவயல்
			145	137	அலமதிக்காடு
			146	138	மரவன்வயல்
			147	139	எட்டிவயல்
			148	140	உதயமுடையான்
			149	141	ஆண்டிக்காடு
			150	142	புதுப்பட்டினம்
			151	143	வெளியவயல்
			152	144	கொள்ளுக்காடு
			153	145	மருதுங்காவயல்
		9. அதிராம்பட்டினம் (10 கிராமங்கள்)	154	122	பள்ளிக்கொண்டான்
			155	123	சேண்டாக்கோட்டை
			156	146	சின்ன ஆவுடையார்கோவில்
			157	147	ராஜாமடம்
			158	148	மகிழங்கோட்டை
			159	149	ஏரிப்புறக்கரை
			160	150	சத்திரம் தொக்காலிக்காடு
			161	151	தொக்காலிக்காடு
			162	152	புதுக்கோட்டை உள்ளூர்
			163	153	அதிராம்பட்டினம்
		10. தம்பிக்கோட்டை (12 கிராமங்கள்)	164	154	நரசிங்கபுரம்
			165	155	பழஞ்சூர்
			166	156	சௌந்தரநாயகிபுரம்
			167	157	தாமரங்கோட்டை வடக்கு (புல எண்.1-595)
			168	157/1	தாமரங்கோட்டை தெற்கு (புல எண்.596-975)
			169	158	பரக்கலக்கோட்டை
			170	159	கிருஷ்ணாபுரம்
			171	160	தம்பிக்கோட்டை மேலக்காடு
			172	161	தம்பிக்கோட்டை மறவக்காடு
			173	162	சுந்தரம்
			174	163	தம்பிக்கோட்டை வடகாடு
			175	164	புதுக்கோட்டை

அறிவிக்கை-5

பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டச் சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
II.	பட்டுக்கோட்டை	1. நம்பிவயல் (10 கிராமங்கள்)	1	7	நம்பிவயல்
			2	8	வேப்பங்காடு
			3	9	வேப்பங்காடு உக்கடை
			4	10	ஏனாதி
			5	11	பாளமுத்தி
			6	15	கரம்பயம்
			7	6	அதம்பை வடக்கு புல எண்கள்.1-205, 420-545
			8	6-1	அதம்பை தெற்கு புல எண்கள்.206-419
			9	79	சாந்தாங்காடு
			10	80	நடுவிக் கோட்டை
		2. பட்டுக்கோட்டை (25 கிராமங்கள்)	11	12	ஆலடிக்குமுளை
			12	13	சுக்கிரன்பட்டி
			13	14	வீரக்குறிச்சி
			14	16	எட்டுப்புளிக்காடு
			15	17	செண்டாங்காடு பகுதி - I (புல எண்கள். 1-157)
			16	17/1	செண்டாங்காடு பகுதி - II (புல எண்கள். 158-267)
			17	18	சூரப்பள்ளம்
			18	19	திட்டக்குடி
			19	20	செம்பாளூர்
			20	21	வடுகன்குத்தகை
			21	22	ஆலத்தூர்
			22	24	மகாதேவபுரம்
			23	50	ஆத்திக்கோட்டை
			24	73	பாப்பாவெளி பாளையக்கோட்டை
			25	74	ரெங்கோஜியப்பா தோட்டம்
			26	75	பட்டுக்கோட்டை
			27	76	கைலாசநாதபுரம்
			28	77	நாடியாம்பாளபுரம்
			29	78	மகாராஜசமுத்திரம்
			30	106	பைங்காட்டு வயல்
			31	107	பண்ணவயல்
			32	118	சுத்தாடிவயல்
			33	119	கார்காவயல்
			34	120	நைனாங்குளம்
			35	121	முதல்சேரி
		3. மதுக்கூர் (16 கிராமங்கள்)	36	23	முசிறி
			37	25	புலவஞ்சி

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			38	26	கருப்பூர்
			39	27	அண்டமி
			40	28	நெம்மேலி
			41	29	கீழக்குறிச்சி மேற்கு (புல எண்கள். 1-69, 232-307, 441-442)
			42	29/1	கீழக்குறிச்சி கிழக்கு (புல எண்கள். 70-231, 308-440, 443-448)
			43	30	ஆவிக்கோட்டை
			44	35	மோகூர்
			45	36	மதுக்கூர் வடக்கு (புல எண்கள்.1-392, 432-460, 682-726, 731-767)
			46	36/1	மதுக்கூர் தெற்கு (புல எண்கள்.393-431, 461-681, 727-730)
			47	37	ராமாம்பாளபுரம்
			48	46	மூத்தாக்குறிச்சி
			49	47	வேப்பங்குளம்
			50	48	ஆலம்பள்ளம்
			51	49	தளிக்கோட்டை
		4. பெரியக்கோட்டை (20 கிராமங்கள்)	52	31	கழிச்சாங்கோட்டை
			53	32	பாலோலி ரெகுராம் சமுத்திரம்
			54	33	பாவாஜிக்கோட்டை
			55	34	ஓலையக்குன்னம்
			56	38	கோபாலசமுத்திரம்
			57	39	பெரியக்கோட்டை
			58	40	கன்னியாகுறிச்சி
			59	41	சொக்கனாவூர்
			60	42	புளியக்குடி
			61	43	காடந்தங்குடி
			62	44	மதுரபாஷாணியபுரம்
			63	45	விக்கிரமம்
			64	56	வாடியக்காடு
			65	57	பொன்னங்குண்டு
			66	58	இளங்காடு
			67	59	பரசுராமனேந்தல்
			68	60	காரப்பங்காடு
			69	61	சிரமேல்குடி
			70	62	ரெகுராமசமுத்திரம்
			71	63	பாலாயி அக்ரஹாரம்
		5. துவரங்குறிச்சி (16 கிராமங்கள்)	72	51	நாட்டுச்சாலை
			73	52	காசாங்காடு
			74	53	ரெகுநாதபுரம்
			75	54	வாட்டாக்குடி உக்கடை
			76	55	அத்திவெட்டி மேற்கு (புல எண்கள்.1-5, 8-216, 517-519)
			77	55/1	அத்திவெட்டி கிழக்கு (புல எண்கள்.6, 7, 217-516, 520-524)

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			78	64	கல்யாணஓடை
			79	65	பழுவேரிக்காடு
			80	66	வாட்டாக்குடி
			81	67	மன்னங்காடு
			82	68	துவரங்குறிச்சி வடக்கு (புல எண்கள்.1-300, 620-622)
			83	68/1	துவரங்குறிச்சி தெற்கு (புல எண்கள்.301-619, 623-626)
			84	69	அணைக்காடு
			85	70	பொன்னவராயன்கோட்டை
			86	71	பொன்னவராயன் கோட்டை உக்கடை
			87	72	வெண்டாக்கோட்டை
		6. குறிச்சி (15 கிராமங்கள்)	88	81	கொண்டிசூளம்
			89	82	அலிவலம்
			90	83	அனந்தீஸ்வரபுரம்
			91	84	காயாலூர்
			92	85	செளந்தரநாயகிபுரம்
			93	86	நெய்வாவிடுதி
			94	87	பூவாளூர்
			95	101	குறிச்சி
			96	102	மணவயல்
			97	103	பில்லங்குழி
			98	104	துவரமடை
			99	105	கழுகுபுலிக்காடு
			100	108	பாலத்தளி
			101	109	எண்ணாணியவயல்
			102	110	எழுத்தாணியவயல்
		7. திருச்சிற்றம்பலம் (16 கிராமங்கள்)	103	88	வழுதலை வட்டம்
			104	92	சூரியநாராயணபுரம்
			105	93	செருவாவிடுதி வடக்கு
			106	94	கிருஷ்ணாபுரம்
			107	95	செருவாவிடுதி தெற்கு
			108	96	களத்தூர் மேற்கு (புல எண்கள்.1-105, 208-354, 503-507)
			109	96/1	களத்தூர் கிழக்கு (புல எண்கள்.106-207, 355-502, 508-527)
			110	97	திருச்சிற்றம்பலம் மேற்கு (புல எண்கள்.1-55, 113-243, 260-280, 413-418)
			111	97/1	திருச்சிற்றம்பலம் கிழக்கு (புல எண்கள்.56-112, 244-259, 281-412, 419-434)
			112	98	மடத்திக்காடு
			113	99	குறவிக்காடு
			114	100	புனல்வாசல் மேற்கு (புல எண்கள்.1-220, 457-506, 551-565)
			115	100/1	புனல்வாசல் கிழக்கு (புல எண்கள்.221-456, 507-550)

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			116	111	மதன்பட்டவூர்
			117	112	ஓட்டங்காடு
			118	113	ஓட்டங்காடு உக்கடை
		8. ஆண்டிக்காடு (26 கிராமங்கள்)	119	114	நடுவிக் குறிச்சி
			120	115	கட்டயங்காடு
			121	116	கட்டயங்காடு உக்கடை
			122	117	பூவாணம்
			123	124	சொக்கநாதபுரம்
			124	125	புக்கரம்பை
			125	126	பள்ளத்தூர்
			126	127	ஆலடிக்காடு
			127	128	அழகியநாயகிபுரம்
			128	129	எரளிவயல்
			129	130	கரிசவயல்
			130	131	இரண்டாம் புளிக்காடு
			131	132	புதிரிவயல்
			132	133	தண்டாமரைக்காடு
			133	134	பள்ளி ஓடவயல்
			134	135	சரபேந்திராஜன்பட்டினம்
			135	136	கள்ளிவயல்
			136	137	அலமதிக்காடு
			137	138	மரவன்வயல்
			138	139	எட்டிவயல்
			139	140	உதயமுடையான்
			140	141	ஆண்டிக்காடு
			141	142	புதுப்பட்டினம்
			142	143	வெளிவயல்
			143	144	கொள்ளுக்காடு
			144	145	மருதுங்காவயல்
		9. அதிராம்பட்டினம் (10 கிராமங்கள்)	145	122	பள்ளிக்கொண்டான்
			146	123	சேண்டாக்கோட்டை
			147	146	சின்ன ஆவடையார்கோவில்
			148	147	ராஜாமடம்
			149	148	மகிழங்கோட்டை
			150	149	ஏரிப்புறக்கரை
			151	150	சத்திரம் தொக்காலிக்காடு
			152	151	தொக்காலிக்காடு
			153	152	புதுக்கோட்டை உள்ளூர்
			154	153	அதிராம்பட்டினம்
		10. தம்பிக்கோட்டை (12 கிராமங்கள்)	155	154	நரசிங்கபுரம்
			156	155	பழஞ்சூர்
			157	156	சௌந்தரநாயகிபுரம்
			158	157	தாமரங்கோட்டை வடக்கு (புல எண்.1-595)
			159	157/1	தாமரங்கோட்டை தெற்கு (புல எண்.596-975)

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
			160	158	பரக்கலக்கோட்டை
			161	159	கிருஷ்ணாபுரம்
			162	160	தம்பிக்கோட்டை மேலக்காடு
			163	161	தம்பிக்கோட்டை மறவக்காடு
			164	162	சுந்தரம்
			165	163	தம்பிக்கோட்டை வடக்காடு
			166	164	புதுக்கோட்டகம்

வே. ராஜாராமன்,
அரசு செயலாளர்.